



தகவல்

அடிமல் உரிமல்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 17.11.2020

(முன்னிலை)

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

\*\*\*\*\*

வழக்கு எண். SA 209/B/20

திரு கோ. தேவநாதன்

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,  
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,  
அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி  
அலுவலகம்,  
காஞ்சிபுரம் மாவட்டம்.

எதிர்

பொது அதிகார அமைப்பு

### ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (17.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு கோ. தேவநாதன் அவர்கள் ஆணையத்திலிருந்து அழைக்கப்பட்ட அலைபேசி அழைப்பை அவர் ஏற்கவில்லை என்பதை ஆணையம் பதிவு செய்கிறது. பொது தகவல் அலுவலர், திரு கோபாலக்கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம் அவர்கள் பங்கேற்றார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 24.10.2019 தேதியிட்ட மனுவில், 15.08.2019 அன்று நெடுங்கல் ஊராட்சியில் கிராம சபை நடைபெறாதது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டதன் தொடர்பாக தகவல்கள் கோரி அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர், 30.11.2019 தேதியிட்ட மனுவில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 06.01.2020 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மனுதாரர் அவர்கள் ஆணையத்திலிருந்து அழைக்கப்பட்ட அலைபேசி அழைப்பை அவர் ஏற்கவில்லை என்பதை ஆணையம் பதிவு செய்து, தொலைபேசியின் வாயிலாக, பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மனுதாரருக்கு 17.11.2020 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக தகவல்கள் ஒப்புக்கொண்டபின் கூடிய பதிவுச்சலில் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை

ஆணையத்திற்கு எந்தவித தகவல்களும் வரப்பெறாததால், இன்றைய விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் வழங்கப்படுகின்றன:-

மனுதாரருக்குரிய முறையான தகவலை, இவ்வாணை கிடைக்கப் பெற்ற 7 நாட்களுக்குள் சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி ஒப்புக்கை அட்டையுடன் கூடிய பதிவுத் தபாலில் அனுப்பி வைத்து, மனுதாரர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கை அட்டையின் நகலுடன் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவலையும் இணைத்து ஒரு அறிக்கையாக தயார் செய்து இவ்வாணை கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள் இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்க பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையம் உத்திரவிடுகிறது.

தவறும் பட்சத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பிரிவு 20(1) மற்றும் பிரிவு 20(2)ன்படி தக்க நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று பொதுத் தகவல் அலுவலருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 209/B/20

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,  
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,  
அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம்,  
காஞ்சிபுரம் மாவட்டம்.

திரு கோ. தேவநாதன்,  
த/பெ மு.கோவிந்தராஜ்,  
மாநில ஒருங்கிணைப்பாளர்,  
மக்கள் சக்தி இயக்கம்,  
5, அப்துல் கலாம் தெரு,  
நெடுங்கல்,  
கரசங்கால் அஞ்சல், மதுராந்தகம் வட்டம்,  
காஞ்சிபுரம் மாவட்டம் 603 310.

Copy to: File  
SCPA-19.11.20